

முதல் இடைப் பருவத் தேர்வு - 2024

10 - STD அறிவியல்

நேரம்: 3:00 மணி

--	--	--	--	--	--	--

மதிப்பெண்கள்: 75

12 x 1 = 12

ராமநாதபுரம்

1. சரியான விடையை தேர்ந்தெடு ராமநாதபுரம்
1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமை எதனைக் கார்ந்தது?
 - (அ) பொருளின் எடை (ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம் (இ) பொருளின் நிறை
 - (ஈ) ஆ மற்றும் ஆ
2. ஒரு கிலோகிராம் எடை என்பது _____ க்கு சமமாகும்
 - (அ) 9.8 நடன் (ஆ) $9.8 \times 10^4 \text{N}$ (இ) $98 \times 10^4 \text{ நடன்}$ (ஈ) 980 நடன்
3. குவிலென்களின் உருப்பெருக்கமானது எப்போதும் _____ மதிப்புடையது.
 - (அ) நேர்க்குறி (ஆ) எதிர்க்குறி (இ) நேர்க்குறி (ஈ) கூடி
4. ஒரு குவிலென்களானது, மிகச் சிறிய மெய்யின்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _____.
 - (அ) முதன்மைக் குவியம் (ஆ) ஸிலாத் தொலைவு (இ) 2f (ஈ) F க்கும் 2f க்கும் இடையில்
5. கீழ்க்கண்டவற்றுள் மூலக்கூறு?
 - (அ) குருக்கோஸ் (ஆ) ஹலியம் (இ) கார்பன் எடை ஆக்ஷைடு (ஈ) வைப்ரான்
6. ஆக்ஷீஜனின் கிராம் மூலக்கூறு நிறை
 - (அ) 16 கி (ஆ) 18 கி (இ) 32 கி (ஈ) 17 கி
7. நவீன ஆவர்த்தன விதியின் ஆடப்படை
 - (அ) அனு எண் (ஆ) நிறை எண் ஜி ஜோடோப்பிள் நிறை (ஈ) நியூப்ரானின் எண்ணிக்கை
8. உள்நோக்கிய சௌலம் என்பது எதன் சிறப்பு பண்பாகும்?
 - (அ) வேர் (ஆ) தண்டு (இ) நிலைகள் (ஈ) மலர்கள்
9. அட்டையின் உடலின் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
 - (அ) 23 (ஆ) 33 (இ) 38 (ஈ) 30
10. கீழ்க்கண்ட அந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை?
 - (அ) செயல்மிகு கடத்துதல் (ஆ) பாவல் (இ) சவ்வுடு பாவல் (ஈ) இலை அனைத்தும்
11. இதயத்தின் இதயம் என முழுக்கப்படுவது _____
 - (அ) SA கணு (ஆ) AV கணு (இ) பார்கிள்ஜி இழைகள் (ஈ) ஸிஸ் கற்றைகள்
12. மூளையின் இருபுற பக்கவாட்டு கதுப்புகளையும் இளாக்கும் நாம்புப்பகுதி எது?
 - (அ) தலையஸ் (ஆ) வைப்ரோதலையஸ் (இ) பான்ஸ் (ஈ) கார்பஸ் கலோசம்
13. எவ்வேறும் 7 மினாக்கனுக்கு விடையளி (மினா எண், 22 கட்டாயம்)
14. திருப்புத்திறன் தத்துவம் வரையறு?
 - (அ) ராலே சிதறல் விதியைக் கட்டுக்
15. கோட்டு இடங்களை நிரப்புக.
 - (அ) புரோட்டான்கள் மற்றும் நியூப்ரான்களின் கூடுதல் அந்த அனுவின் _____ எனப்படும்.
 - (ஆ) நவீன ஆவர்த்தன ஆட்டவணையின் ஆடப்படை _____ ஆகும்.
16. அனுக்கட்டு என் வரையறு?
17. டயஸ்டை என்றால் என்ன?
18. பொருத்துக்.

(அ) நிசல் துகள்கள்	-	முள்ளுளை
(ஆ) வைப்ரோதலையஸ்	-	புற அமைவு நாம்பு மண்டலம்
(இ) சிறுமூளை	-	சைட்டான்
(ஈ) ஸ்வாஸ் செல்கள்	-	பின்மூளை

10 - அறிவியல் Page . 1

19. ஒரு ஆக்ஸிசோமின் படம் வரைந்து பாகங்களைக் குறி?
20. கவாச சுவு என்றால் என்ன?
21. நீராவிப்போக்கின்போது இவைத்துணள் திறப்பதற்கும் மூடிக்கொள்வதற்குமான காரணத்தைக் கூறுக.
22. 5 கி.கி நிறையுள்ள பொருளொன்றின் டேஷன் கோட்டு உந்தம் 2.5 கி.கி மீவி' எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக. 7 x 4 = 28
- III.** ராணுயேழும் 7 மினாக்கனுக்கு விண்யாரி ஜினா எண். 32 கட்டாயம்.
23. நிலைப்பத்தின் பல்வேறு வகையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
24. கிடப்பார்வை, தூர்ப்பார்வை வேறுபடுத்துக.
25. ஆவகாட்ரோ விதியின் யண்பாடுகளை எழுதுக.
26. ஆனுக்களும், மூலக்கூறுகளும் வேறுபடுத்துக.
27. இவையிடைத் திசை பற்றி குறிப்பு வரைக.
28. ராக்கெட் எவ்வளவு விளக்குக.
29. ஆட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சிகளை எழுதுக.
30. நீராவிப்போக்கின் முக்கியத்துவம் யாது?
31. ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு நாப்பத் தூண்டல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன.
32. கிர்கண்டவற்றின் மூலக்கூறு நிறையைக் காணக.
 அ) H_2O ஆ) CO_2 3 x 7 = 21
- IV.** அனைத்து யினாக்களுக்கும் விண்யாரி
33. அ) (i) நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.
 (ii) செயல்படும் திசை சார்ந்து விகிணையினை எவ்வாறு பிரிக்கலாம்?
 (அக்கலை)
 ஆ) (i) ஓரியின் பண்புகளை எழுதுக.
 (ii) வானம் ஏன் நீண்டிறமாக தோன்றுகிறது?
34. அ) ஓப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கரும் உள்ள தொடர்பினை வரையி?
 (அக்கலை)
 ஆ) (i) A என்பது வெள்ளியின் வெண்ணெம் கொண்ட உலோகம் A ஆனது O_2 , உடன் $800^{\circ}C$ ல் விணைப்பிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விழானத்தின் பாகங்கள் செய்யப்பட்டும் A மற்றும் B என்ன?
 (ii) துரு என்பது என்ன? துரு உருவாதவின் மயன்பாட்டை தருக.
 (iii) இரும்பு துருப்பிழத்தலுக்கான இரு காரணங்களை தருக.
35. அ) காற்று கவாசிகள் செல் கவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோலிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன? துதற்கான மூன்று யாறிலைகளை எழுதி விவரிக்கவும்
 (அக்கலை)
 ஆ) (i) சிஸ்டோல் மற்றும் டயஸ்டோல் வேறுபடுத்துக.
 (ii) இதுயத் துடிப்பின் பரவுதலை விளக்குக.